கொடுப்பதைக் குறித்து எடுத்துரைத்தார்கள். மாண்புமிகு உறுப்பினர் எந்தக் கூட்டுறவுச் சங்கங்களில் பாவு கிடைப்பதற்குக் கடினமாக இருக்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுவார்களேயானால் அந்தச் சங்கத்தினுடைய அதிகாரிகளை அழைத்து, கிடைப்பதற்கு ஆவன செய்யப்படும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறேன்.

முற்பகல் 10-35

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண். 188, திரு. ஏ. தா. பொன்னுவேலு, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர்.

188—

அரியலூர் சில்லக்குடி சாலையை செப்பனிடல்

* 9779—திரு. ஏ. தா. பொன்னுவேலு: மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிப்பாரா—

அரியலூரில் இருந்து கூடலூர், திம்மூர் வழியாக சில்லக்குடி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் இச்சாலையைச் செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்குமா ?

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன், பொதுப்பணித் துறை அமைச்சர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தற்போது திட்டம் ஏதும் இல்லை.

திரு. ஏ. தா. பொன்னுவேலு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொன்னுலகம் போற்றும் புதுமைப் பெண்ணாக இன்று தமிழகத்தினுடைய வானிலே தலைசிறந்த தலைவியாக, பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற நம்முடைய இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சி, ஏழை எளியவர்களுடைய இன்னல்களை அவ்வப்போது உடனுக்குடன் களைந்து வருகிற காலகட்டத்தில், என்னுடைய தொகுதியான, தமிழகத்திலே மிகவும் பின் தங்கிய வரகூர் தொகுதியில் சாலை வசதி இல்லாமல், போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலே அரியலூரிருந்து திம்மூர், சில்லக்குடி மற்றும் கூடலூர் போன்ற இடங்களுக்குச் செல்லும் சாலைகள் எத்தனை ஆட்சிகள் வந்த போதிலும் இதுவரை சீர்படாமல் இருந்து கொண்டிருக்கின்றன. அன்றைக்கு நம்முடைய இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் உத்தரவின் பேரிலே, மாண்புமிகு

போக்குவரத்து அமைச்சர் அவர்கள் கூடலூருக்கு போக்குவரத்து வசதியைக் கேட்டவுடனே அளித்தார்கள். அந்தவகையிலே நான் மேற் சொன்ன இடங்களின் வழியாகப் பேருந்து செல்வதற்கு சாலைகள் சரியில்லாததினால் மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் அவர்கள் அதை மீண்டும் பரிசீலனை செய்வார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வினாவில் குறிப்பிட்டிருக்கிற சாலைகளின் நீளம், 20 கிலோமீட்டருக்கு மேல் இருக்கிறது. அதிலே சில பணிகள், பராமரிப்புப் பணி மாத்திரம் நடந்து கொண்டிருக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாக அந்தச் சாலைகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய அரசைப் பொறுத்த மட்டில் அந்தப் பகுதியிலே எல்லாம் திருச்சிக் கோட்டத்திலே நிறைய வேலைகள் எடுத்து, அதிகமான அளவிலே இன்று பணிகள் நடைபெற்று ருருகின்றன. இந்த சாலைகள் பற்றி, இந்தக் கேள்வி கேட்டதற்குப் பின்னாலே, பராமரிக்கப்பட உரிய ஆலோசனை வதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள். இருந்தாலும், உறுப்பினருடைய தொகுதியை மனதிலே கொண்டு அந்தச் சாலையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : டாக்டர் சு. மணிமேகலை.

டாக்டர் சு. மணிமேகலை : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சுதந்திரம் கிடைத்த நாள் முதல், சாலை வசதியே இல்லாத என்னுடைய தொகுதியிலே, மக்களின் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் செயல்படுத்தி, பல கோடி ரூபாயை பல சாலைகளைச் செப்பனிட ஆவன செய்து கொடுத்த நம்முடைய மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை கூறி, மாண்புமிகு உறுப்பினர் கேட்ட இந்த சாலை, எனது தொகுதியையும் ஒட்டி வருவதால், இரண்டு தொகுதிகளின் நலன் கருதி அடுத்த ஆண்டிலாவது, எதனையும் உடனுக்குடன் செயல்படுத்திவரும் எங்கள் மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்கள் இதைப் பரிசீலனை செய்வார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். தமிழகத்திலுள்ள சாலைகளை எல்லாம் ஓரே

ஆண்டில் போட்டு விடமுடியாது, இன்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு திட்டங்கள் எடுத்து, சாலை பராமரிப்புக்காகப் புரட்சித் தலைவி அவர்கள் நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள். மோசம் அடைந்த சாலைகளை மேம்படுத்துவதற்காக திட்டம் —— அதாவது, Bad Structure,—

என்று சொல்லப்படுகிற சாலைகளைப் போடுகிற திட்டம்— அதன் அடிப்படையிலே தான் இன்றைக்கு பல்வேறு பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவர். எல்லாத் தொகுதிகளிலும் ஓரளவுக்கு முடிந்த அளவுக்கு சாலைகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 5 ஆண்டு காலத் திட்டம் வைத்திருக்கிறார்கள். ஆகவே வருகிற ஆண்டுகளில் இது மாதிரி சாலைகளை எடுத்துக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு அந்த சாலைக்கு பணிகளை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண். 189, திரு ஏ. ரவிக்குமார் இருக்கையில் இல்லை, திருமதி பி. நிர்மலா, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்

189—

பொன்னேரி தொகுதி நாப்பாளையத்தில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி.

*11526—திரு. ஏ. ரவிக்குமார்: மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா :—

(அ) பொன்னேரி தொகுதியில் நாப்பாளையத்தில் குசஸ் தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி பாதியிலே நிற்பதை அரசு அறியுமா ?

(ஆ) ஆம் எனில், அப்பணியைத் துவக்குவதற்கு அரசு ஆவன செய்யுமா ?

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன்: பொதுப்பணித்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) ஆம்.

(ஆ) குசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் மீதமுள்ள வேலைகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்